



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 12]

CHENNAI, WEDNESDAY, MARCH 20, 2019
Panguni 6, Vilambi, Thiruvalluvar Aandu-2050

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

GENERAL NOTIFICATIONS	Pages.
TAMIL NADU WAQF BOARD, CHENNAI.	
Framing of Bye Law in Respect of Muslim Jamath Pallivasal Waqf, Valinokkam, Kadaladi Taluk, Ramnad District.	48
Framing of Bye Law in Respect of Lalkhan Pallivasal Waqf, Chidambaram, Cuddalore District.	48
Framing of Bye Law in Respect of Therku Theru Masjide Noor Pallivasal Waqf, Paramakudi Taluk and Town, Ramnad District.	48
Extension and Ratification of Direct Management of Sheik Ismail Subedar Pallivasal Waqf, Uraiyyur, Trichy District.	48
Extension of Direct Management of Ahle Sunnath Jamath Masjid & Madrasa Waqf, Khaderpet, Tirupur.	51
Taking over of Direct Management of the Moula Ali Dargah Waqf, Zamin Pallavaram Village, Kancheepuram District.	51
JUDICIAL NOTIFICATIONS	
Insolvency Petitions	49-51

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.**GENERAL NOTIFICATIONS**

TAMIL NADU WAQF BOARD, CHENNAI.

Framing of Bye Law in Respect of Muslim Jamath Pallivasal Waqf, Valinokkam, Kadaladi Taluk, Ramnad District.*(Rc.No.2359/95/B3/RMD)*

No. VI-3(a)/79/2019.

In exercise of the powers conferred as per the provisions under Section 69 of the Waqf Act, 1995 as amended by Act, 27/2013, the Tamil Nadu Waqf Board in its Resolution in item No. 81/18, Rc.No. 2359/95/B3/RMD, dated 18-02-2019 has approved the Bye Law framed for Muslim Jamath Pallivasal Waqf, Valinokkam, Kadaladi Taluk, Ramnad District.

Chennai-600 001,
14th March 2019.

N.S. MOHAMED ASLAM,
*District Revenue Officer/Chief Executive Officer,
Tamil Nadu Wakf Board.*

Framing of Bye Law in Respect of Lalkhan Pallivasal Waqf, Chidambaram, Cuddalore District.*(Rc.No.13529/96/B4/CUD)*

No. VI-3(a)/80/2019.

In exercise of the powers conferred as per the provisions under Section 69 of the Waqf Act 1995, the Tamil Nadu Wakf Board in its Resolution in item No. 68/19, Rc.No. 13529/96/B4/CUD, dated 19-02-2019 has approved the Bye Law framed for the Wakf Viz., Lalkhan Pallivasal Waqf, Chidambaram, Cuddalore District for better administration of the Waqf.

Chennai-600 001,
14th March 2019.

N.S. MOHAMED ASLAM,
*District Revenue Officer / Chief Executive Officer,
Tamil Nadu Wakf Board.*

Framing of Bye Law in Respect of Therku Theru Masjide Noor Pallivasal Waqf, Paramakudi Taluk and Town, Ramnad District.*(Rc.No.10263/16/B3/RMD)*

No. VI-3(a)/81/2019.

In exercise of the powers conferred as per the provisions under Section 69 of the Waqf Act, 1995 as amended by Act, 27/2013, the Tamil Nadu Waqf Board in its Resolution in item No. 69/19, Rc.No. 10263/16/B3/RMD, dated 19-02-2019 has approved the Bye Law framed for Therku Theru Masjide Noor Pallivasal Waqf, Paramakudi Taluk and Town, Ramnad District.

Chennai-600 001,
14th March 2019.

N.S. MOHAMED ASLAM,
*District Revenue Officer/Chief Executive Officer,
Tamil Nadu Wakf Board.*

Extension and Ratification of Direct Management of Sheik Ismail Subedar Pallivasal Waqf, Uraiyur, Trichy District.*(Rc.No. 14961/17/B5/Try)*

No. VI-3(a)/82/2019.

In exercise of the powers conferred as per the provisions under Section 68 of the Waqf Act, 1995 as amended by Act, 27/2013, the Tamil Nadu Waqf Board in its Resolution in item No. 31/19, Rc.No. 14961/17/B5/TRY, dated 19-02-2019 has resolved to ratify the period of Direct Management of Sheik Ismail Subedar Pallivasal Waqf, Uraiyur, Tiruchy District from 19-12-2018 to 18-02-2019 and also to extend the period of direct management of the above Wakf for the period of Six Months from the Board's order dated 19-02-2019.

Chennai-600 001,
14th March 2019.

N.S. MOHAMED ASLAM,
*District Revenue Officer/Chief Executive Officer,
Tamil Nadu Wakf Board.*

JUDICIAL NOTIFICATIONS

INSOLVENCY PETITIONS

முதன்மை சார்பு நீதிமன்றம், நாமக்கல்.

(I.P.No. 38/2018)

(D.No. 368/2019)

No. VI-3(a)/83/2019.

பாஸ்கர், வயது 50, த/பெ. தியாகராஜன், 11, தில்லைபுரம், பரமத்திரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்—
மனுதாரர்/கடன் கொடுத்தோர்.

Versus

1. ஜி. காமராஜ், வயது 54, த/பெ. லேட் கணேசன், க.எண்.2/110, தில்லைபுரம் மெயின்ரோடு, பரமத்திரோடு, நாமக்கல் டவுன்,
நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

2. ஜி. அசோக்குமார், வயது 56, த/பெ. கணேசன், க.எண்.33/61, அர்த்தநாரி பள்ளித் தெரு, ச.பெ. புதூர், நாமக்கல் டவுன்,
நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

3. எ. நந்தகுமார், வயது 31, த/பெ. அசோக்குமார், க.எண். 19 மல்லிகை அவென்பூ முதல் தளம், அம்பாள் நகர், பூந்தமல்லி
வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

4. எ. யோகேஷ், வயது 29, த/பெ. ஜி. அசோக்குமார், க.எண். 17, சக்கிரவா ஹேம்ஸ் 2வது தளம், செக்கார மங்கல நகர்,
பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

5. கே. சரண்யா, வயது 35, க/பெ. ரூபன், க.எண். 2/110, தில்லைபுரம் மெயின்ரோடு, பரமத்திரோடு, நாமக்கல் டவுன்,
நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

6. கே. அரவிந்த், வயது 33, த/பெ. ஜி. காமராஜ், க.எண். 2/110, தில்லைபுரம் மெயின்ரோடு, பரமத்திரோடு, நாமக்கல் டவுன்,
நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

7. பாலசுப்ரமணியன், வயது 41, த/பெ. காளியண்ணன், க.எண். 253/எல் 13, சாவடித்தெரு, அன்பு நகர் 3, ராமாபுரம்புதூர்,
நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்—எதிர்மனுதாரர்கள்/கிரையதாரர்.

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 6 மற்றும் 9—என்படி 1—ம் எதிர்மனுதாரரை நொடிப்பு நிலை அடைந்தவர் (Insolvent)
இன்சால்வெண்ட் என்று தீர்மானித்தும், மற்றும் மனுச்சொத்தை அபீசியல் ரிசீவரிடம் ஒப்படைப்பு செய்ய உத்திரவு பிறப்பித்தும் மனுதாரர்
தாக்கல் செய்துள்ள மனுவானது 6-6-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

சார்பு நீதிமன்றம், நாமக்கல்,
2019 மார்ச் 13.

M.E. PADMA,
Principal Subordinate Judge.

(I.P.No. 42/2018)

(D.No. 368/2019)

No. VI-3(a)/84/2019.

K. Kathirvel, aged 60 years, S/o. Kuppusamy V. Pasupathipalayam, Kathaparai Village, Karur Taluk—*Petitioner.*

Versus

1. T. Govindaraj, S/o.Thasan, Vennaimalaiparti, Kathaparai Village, Vennaimalai Post, Karur Taluk.
2. Ravi, S/o.Thasan, D.No.191, Arasamara Street, Melachengam, Melachengam Village, Tiruvannamalai District.
3. Saravanan, S/o.Kandasamy, No.3/18, Pallar Street, Varagur Village, Senthamangalam Village, Namakkal District.
4. Kalaiselvi, W/o.Saravanan, No.3/18, Pallar Street, Varagur Village, Senthamangalam Village, Namakkal District—*Respondents.*

Notice is hereby given under Section 6, 9,11,13 and 54 of the Provincial Insolvency Act, that the petitioner has
filed an Insolvency Petition to order adjudication of the 1st respondent as an insolvent, and to order to vest the
landed properties namely the petition mentioned 'B' Schedule properties with the Official Receiver at Namakkal District,
for due administration realization and distribution of the amounts relating to the petition mentioned liabilities and order
to that the settlement deed dated 12-07-2018 vide document No.1058/2018 of S.R.O. Earumaipatti, executed by the
Respondents 1 and 2 in favour of the respondents 3 and 4 are to be annulled and cancelled and the said petition
stands posted to 2-4-2019.

Sub-Court, Namakkal,
13th March 2019.

M.E. PADMA,
Principal Subordinate Judge.

(I.P. No. 47/2018)

(D.No. 368/2019)

No. VI-3(a)/85/2019.

Muthusamy, aged about 51 years son of Ramasamy, Hindu, residing at D.No.2/94 North Thottam, Thazhambadi Post, Namakkal Taluk and District.—*Petitioner*

Versus

1. K. Nallappan, aged 67, years, S/o. Kandasamy Gounder, Hindu, residing at Door No. 6/49, Palaninaickanoor, Thazhambadi Post, Namakkal Taluk, Namakkal District.
2. N. Kandasamy, aged 45, years, S/o. Nallappan, Hindu, residing at Door No. 6/49, Palaninaickanoor, Thazhambadi Post, Namakkal Taluk, Namakkal District.
3. AKR Poultry Farm by its Managing Partner K. Ramachandran, aged 50, years, S/o. Karuppagounder, residing at No. 5/5, Allalapuram, Pommampatty Post, Tiruchengode Taluk, Namakkal District—*Respondents*.

Notice is hereby given under Sections 6 and 9 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency Petition for adjudication the 1st and 2nd respondents as Insolvents and to appoint an official receiver vest the property of the 1st and 2nd respondents which was covered under the deed of sale dated 12th September 2018 executed in favour of the 3rd Respondent and set out in the petition Schedule and the said petition stands posted to 2-4-2019.

Principal Sub-Court, Namakkal,
13th March 2019.

M.E. PADMA,
Principal Subordinate Judge.

(I.P.No. 48/2018)

(D.No. 368/2019)

No. VI-3(a)/86/2019.

செல்வராசு, வயது 38, த/பெ. பழனிசாமி, நெ. 5/67, காரிபாப்பாளூர், பொட்டணம் அஞ்சல், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்—*மனுதாரர்/கடன் கொடுத்தோர்.*

Versus

1. ஸ்ரீ செல்வ வினாயகா பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், சேலம் மெயின்ரோடு, பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
2. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், சேலம் மெயின்ரோடு, பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
3. ஸ்ரீ கணபதி பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், சேலம் மெயின்ரோடு, பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
4. ஸ்ரீ அம்மன் பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், சேலம் மெயின்ரோடு, பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
5. ஸ்ரீ ஆண்டவர் பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், சேலம் மெயின்ரோடு, பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
6. ஸ்ரீ சாய்ராம் பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், சேலம் மெயின்ரோடு, பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
7. ஸ்ரீ கார்த்திகேயன் பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், சேலம் மெயின்ரோடு, பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
8. ஸ்ரீ செல்லாண்டியம்மன் பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர், பெட்ரோல் பங்கு எதிரில், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் டவுன்.
9. ஸ்ரீ செந்தில்குமார், வயது 35, த/பெ. கொண்டப்பன், காரிபாப்பாளூர், பொட்டணம் அஞ்சல், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
10. ராஜா, வயது 40, த/பெ. ஜெயபால், போதுபாறை, பொட்டணம் அஞ்சல், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.—*எதிர்மனுதாரர்கள்/கிரையதாரர்.*

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 7 மற்றும் 10—ன்படி மனுதாரரை நொடிந்தவர் (Insolvent) இன்சால்வெண்ட் என்று தீர்மானித்தும், மனுதாரருக்கு சொந்தமான பி செட்டியூலில் கண்ட அசையா சொத்துக்களை அபீசியல் ரிசீவரிடம் ஒப்படைப்பு செய்ய உத்தரவு பிறப்பித்தும், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 2-4-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

சார்பு நீதிமன்றம், நாமக்கல்,
2019 மார்ச் 13.

M.E. PADMA,
Principal Subordinate Judge.

(I.P.No. 1/2019)

(D.No. 368/2019)

No. VI-3(a)/87/2019.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கோதூர் கிராமம், செக்குப்பட்டி, பழனிகாடு, கதவு எண் 2/55-ல் வசிக்கும் பொன்னுசாமி மகன் எஸ். பி. தங்கவேல்-மனுதாரர்.

Versus

1. எம். வேலுசாமி, த/பெ.முத்துசாமி, கதவு எண் 2/192, பொட்டணம் அஞ்சல், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
2. எஸ். செந்தில்ராஜா த/பெ.செந்தில்ராஜா, கதவு எண் 5/178, வண்ணான் தோட்டம், பொட்டணம் அஞ்சல், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.-எதிர்மனுதாரர்கள்.

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 6 மற்றும் 9-ன்படி 1-ம் எதிர்மனுதாரரை நொடித்தவர் (Insolvent) என தீர்மானித்தும், 1-ம் எதிர்மனுதாரருக்கு பாத்தியப்பட்ட மனு சொத்தினை அபீசியல் ரிசீவரிடம் ஒப்படைப்பு செய்ய உத்தரவு பிறப்பித்தும் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 11-4-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

சார்பு நீதிமன்றம், நாமக்கல்,
2019 மார்ச் 13.

M.E. PADMA,
Principal Subordinate Judge.

GENERAL NOTIFICATION

TAMIL NADU WAQF BOARD, CHENNAI.

Extension of Direct Management of Ahle Sunnath Jamath Masjid & Madrasa Waqf, Khaderpet, Tirupur.

(Rc.No.7488/06/B3/TPR)

No. VI-3(a)/88/2019.

In exercise of the powers conferred as per the provisions under Section 65 of the Waqf Act, 1995, the Tamil Nadu Waqf Board in its resolution in item No. 89/19 in Rc.No.7488/06/B3/TPR, dated 05-03-2019 has resolved to ratify the period of direct management of Ahle Sunnath Jamath Masjid & Madrasa Waqf, Khaderpet, Tirupur District from 18-02-2018 to 04-03-2019 and also to extend the period of direct management of the above Waqf for the period of one year from the Board's order dated 05-03-2019.

Chennai-600 001,
19th March 2019.

N.S. MOHAMED ASLAM,
District Revenue Officer/Chief Executive Officer,
Tamil Nadu Waqf Board.

Taking over of Direct Management of the Moula Ali Dargah Waqf, Zamin Pallavaram Village, Kancheepuram District.

(Rc.No.2492/19/B4/KPM)

No. VI-3(a)/89/2019.

In exercise of the powers conferred as per the provisions under Section 65 of the Waqf Act, 1995 as amended by Act the Tamil Nadu Waqf Board in its resolution in item No. 81/19 in R.c. No. 2492/19/B4/KPM, dated 21-02-2019 has resolved to take over the Moula Ali Dargah Waqf, Zamin Pallavaram Village, Kancheepuram District under direct management of the Tamil Nadu Waqf Board for a period of ONE YEAR from the date of Board Resolution dated 21-02-2019 and to appoint the Waqf Inspector/Kancheepuram as its Executive Officer.

Chennai-600 001,
19th March 2019.

N.S. MOHAMED ASLAM,
District Revenue Officer/Chief Executive Officer,
Tamil Nadu Waqf Board.